

# Stiftung gegen Gewalt an Frauen und Kindern

**Lantana**

Fachstelle Opferhilfe bei sexueller Gewalt

**Lantana**

பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான  
நிலையம்



## தகவல், ஆலோசனை மற்றும் ஆதரவு

tamilisch

## பாதிக்கப்பட்டவரா?

நீங்கள் இவற்றில் எந்த வடிவிலாவது பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா

- » குழந்தைப்பருவ பாலியல் துஷ்பிரயோகம்
- » பாலியல் துஷ்பிரயோகம் குறித்த சந்தேகம்
- » கற்பழிப்பு
- » சார்பு உறவுகளில் பாலியல் துஷ்பிரயோகம்
- » பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை, அவதூறு
- » வேலையில் பாலியல் துன்புறுத்தல்

## நாங்கள் ஆலலோசனையுடன் ஆதரவளிக்கிறலோம்

- » வன்முறை எப்போது நிகழ்ந்தது என்பதைப் பொருட்படுத்தாமல், பாலியல் வன்முறையை அனுபவித்த பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள்
- » சுற்றியுள்ள பகுதியில் உள்ள நபர்கள் ஆண் மற்றும் பெண் துணைவர்கள் உறவுகள் நண்பர்கள் பிற பராமரிப்பாளர்கள்
- » பாலியல் வன்முறை பிரச்சினையில் மற்ற நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்களுக்கும் ஆதரவளித்தல்

## எங்களால் வழங்கப்படுகிறது

உங்கள் தனிப்பட்ட சூழ்நிலை குறித்து நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குகிறோம், உங்களுக்கு எந்தவிதமான ஆதரவு தேவை, நீங்கள் எந்தவிதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.

### நாங்கள்

- » உங்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குகிறோம்.
- » பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிச் சட்டத்தின்படி உரிமைகள் மற்றும் சாத்தியங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
- » சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறோம்.
- » சமூக, சட்டரீதியான மற்றும் நிதி குறித்த விஷயங்களில் உதவி வழங்குகிறோம்.
- » தேவையான இடங்களில் அவசர நிதி உதவி வழங்குகிறோம்.
- » குற்றவியல் நடைமுறை மற்றும் ஒரு அறிக்கையின் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
- » சட்ட நடவடிக்கைகளில் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம், நீங்கள் விரும்பினால் நேர்காணல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு உங்களுடன் வருகிறோம்.
- » வக்கீல்கள், சிகிச்சையாளர்கள், மருத்துவர்கள் என பிற நிபுணர்களை நியமிக்கிறோம்.
- » அதிகாரிகள் அல்லது பிற அமைப்புகளைக் கையாள்வதில் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
- » குழந்தைகளின் பாதுகாப்பை மதிக்கிறோம்.
- » அவசர விருப்ப இருப்பிடத்தை தேட உதவுகிறோம்.
- » குழுக்களின் வழங்குதல்கள் மற்றும் தற்காப்புக் கலைகளுக்கான பயிற்சி வகுப்புகளைப் பற்றி தகவல் - தெரிவிக்கிறோம்.

புகார் அளிக்கப்படிருந்தாலும் இல்லையென்றாலும், குற்றம் எவ்வளவு காலத்திற்கு முன்பு நிகழ்ந்தது என்பதைப் பொருட்படுத்தாமல் எங்கள் உதவியைக் கோரலாம்.

தயவு செய்து கவனிக்கவும்:

இழப்பீடு மற்றும் திருப்திக்கான உரிமை இழப்புக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். வெளிநாட்டில் செய்யப்படும் குற்றங்களுக்கு இழப்பீடு மற்றும் திருப்தி வழங்கப்பட மாட்டாது. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 25 வயது வரை உள்ள சிறுவயது சார்புடையவர்களுக்கு சிறப்புக் கட்டுப்பாடு.

பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிச் சட்டம் (OHG) யின் படி பேர்ன் மண்டலத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையம் லான்டானா.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான அறக்கட்டளையின் ஒரு பகுதியாக லான்டானா ஆலோசனை மையம் உள்ளது.

தனிப்பட்ட ஆலோசனைக்கு தொலைபேசி பதிவு செய்யவேண்டியது அவசியமாகும். ஆன்லைனிலும், தொலைபேசி மூலமாகவும், அநாமதேயமாகவும் நாங்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம்.

இங்குள்ள ஊழியர்கள் தொழில்முறை இரகசியக்காப்பிற்கு உட்பட்டவர்கள்.

ஆலோசனைகள் இலவசம்.

## லான்டானா

பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிலையம்

Aarberggasse 36 | 3011 Bern  
T 031 313 14 00 | F 031 313 14 01  
info@lantana-bern.ch  
www.lantana-bern.ch



[www.lantana-bern.ch](http://www.lantana-bern.ch)



## எங்கள் அமைவிடம்

